

Ref: 8K/CHN/2020-21/E34

August 21, 2020

National Stock Exchange of India Limited	BSE Ltd.
Capital Market – Listing, Exchange Plaza, 5th	25th Floor, Phiroze Jeejeebhoy Towers
Floor, Plot No. C/1, G Block, Bandra-Kurla	Dalal Street, Fort
Complex, Bandra (E), Mumbai 400 051	Mumbai 400 001
EQ- 8KMILES – ISIN NO- INE650K01021	Scrip Code: 512161 - ISIN NO-INE650K01021

Dear Sir/Madam,

Sub: Compliance under Regulation 47 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015

Pursuant to Regulation 47 of the Listing Regulations, we enclose the newspaper advertisements published in 'Business Standard' - English edition and 'Makal Kural' - Tamil edition in connection with the 35thAnnual General Meeting of the Company to be held through video conference and other audiovisual means. Kindly take the same on record acknowledge receipt

Yours Truly, For 8K Miles Software Services Limited



G Sri Vignesh Company Secretary Membership No: A57475

Business Standard CHENNAI | THURSDAY, 20 AUGUST 2020

8K MILES SOFTWARE SERVICES LIMITED

CIN: L72300TN1993PLC101852

Regd Office: #5, Cenotaph Road, II Floor Srinivas Towers,

Teynampet Chennai - 600018.

Tel: 044 6602 8000 Email: cs@8kmiles.com Website: https://8kmiles.com/

NOTICE FOR ATTENTION OF MEMBERS REGARDING CONVENING 35TH ANNUAL GENERAL MEETING

Members may note that considering COVID-19 Pandemic, Ministry of Corporate Affairs (MCA) vide General Circulars Nos. 14, 17 and 20/2020 permitted companies to transact ordinary business and special business of unavoidable nature through video conferencing (VC) or other audiovisual means (OAVM). Accordingly, in compliance with the aforesaid compliance with aforesaid circulars and other applicable laws the 35th Annual General Meeting (AGM) of the Company will be held on Monday, the 21st September 2020 at 9.30A.M. (IST) through VC/OAVM. The notice of the AGM and the Annual Report will be sent in accordance with applicable laws in due course through electronic mode to all members whose e-mail addresses are registered with the Depository Participant (DP) / Registrar and Transfer Agent (RTA).

Members holding shares in demat mode are requested to register their e-mail address and mobile number with their DP. Members holding their shares in physical form and who have not registered their e-mail Ids with RTAs are requested to immediately register their e-mail IDs and mobile number to RTAs at info@adroitcorporate.com

Instructions to members for joining the AGM through VC, manner of participation by members holding shares in physical form or by those members who have not registered their e-mail address with the Company and procedure for casting their vote by remote e-voting or e-voting system during the AGM will be sent out in the notice of the AGM. The AGM notice will also be available on the Company Website: www.8kmiles.com and in stock exchanges websites: www.bseindia.com and www.nseindia.com and CDSL: www.evotingindia.com

For 8K Miles Software Services Limited G. Sri Vignesh

Company Secretary ICSI Membership No. A57475

Place: Chennai Date: August19, 2020

SANI

Growth. Mo

SANDHAR TECHN

CIN: L74999DL1

Regd. Office: B-6/20, L.S.C. Safda Ph: +91-11-40511800 Websi

Email: corporate.l

28th AGM OF SANDHAR TEC BE HELD THROUGH VC (\ OAVM (OTHER AUD

- Notice is hereby given that the 2i of Sandhar Technologies Limite be held on Wednesday, the 23through Video Conferencing (V(OAVM) in compliance with Gerthe 08th April, 2020, 17/2020 dated dated the May 5, 2020 issued by SEBI Circular dated the 12th May Special Businesses as set out in
- In Compliance with the above M Notice of the AGM along with the Year 2019-20 will be sent to a addresses are registered / availate Participants. Shareholders are addresses and mobile numbers through their depository participate
- The Notice of the AGM and the A on the Company's website: www the websites of the Stock Excha
- 4. Shareholder will have an opportu on the businesses as set out in t e-voting / e-voting during AGM. If already registered with the Comp e-voting would be sent on Share In case Shareholders have not re the Company / Depositories, the shareholders who have not regi provided in the AGM Notice whi the website of the Company. Sh www.Sandhargroup.com for su
- The Board has declared a final di of Rs.10/- each fully paid up. T interim dividend of Rs. 1.25 per paid up, already paid for the year
- The Notice of 28th AGM will accordance with the applicable addresses shortly.

F

ன், ஐயப்பன்...

)**களை** க்கும் **ஈந்திரன்** !




conductor இறைவன் eventital. கம்பியில் வடித்து.. பல களுக்கும்.. ருக்கும்.. கலை தயம் தண்பர்களுக்கும் செய்து கின்றார்.

BETLD/T/IE suhi Puthish களை உருவாக்குவது என்பது முனமான வேலை.. ஒவியம் தெரிந்திருந்தாலும், சும்பிசளில் நி வரும் போது பல சிக்கல்கள் ர்றது. இப்படிப்பட்ட இந்த ல் விரல்விட்டு எண்ணக்கூடிய ர்களில் ஒருவராக இகழ்கிறார்.

mm_iquik on Acons செய்த பல இறைவன் களைக் கொண்டு அலங்கரித்து நக்கின்றார். கல்லிலே கலை கண்டான் என்பதைப் இகும்புக் கம்பிவில் கைவுண்ணம் என்று ரவிச்சந்திரவைப் சொல்ல வைக்கும், பாராட்ட

rபரப்பு ரியில் ல் என்ன?



0:31 / 1:00 (1)

பளி ஏஜென்சியான ரோஸ்கான் அமைப்புக்கும் முன்னணி விண்வெளிக்கலம் கழகம் இரண்டுக்கும் ப்பட்டுள்ளது. වනණන්න් வெளிச்சத்தில் கடத்த பிம்பம் என்ன... என்பது ஆய்வில் விஞ்ஞானிகள் பிருக்கிறார்கள்.

ஆதாரம் ம மக்கள்

துணிப்பை:

பொது அறிவிப்பு

சென்னை, அசேக் நகர், 21/183, 12வது அமென்யூ ரோடு இங்கு வசிக்கும் எனது கட்சிக்கரர் B பாரிருநல், கணவர் பெயர் பாலச்சத்திரன், அவர் தனது அசல் சொத்து பத்திரம், கோடம்பாக்கம் சாப்பதிவானர் அலுவருத்தில் பறிவு செய்யப்பட்ட பத்திரம் என். 4918/1993 தேத் 15.11.1993, மேற்படி பத்திரத்தை 20,032020 அன்று அசேக் நகரில் உள்ள குறுவருக்கு கொல்க உள்ள குறுக்கு கொலைக்கு சிறுக்கள் கடைக்கு சிறுக்கள் கடுக்க எடுக்க எடுத்த செல்லும்பொழுது அசல் பத்திரத்தை தொலைத்துவிட்டார்.
யாரேனும் றேற்படி பத்திரம் கினடக்கபெற்றால் எனது கட்சிக்கரர் முகவரிக்கே அல்லது கீழ் உள்ள எனது முகவரிக்கே தெரியிக்கும்மாறு கேட்டுக்கொண்டப்படுக்கும் மேற்படி பத்திரம் கினர்கள் தெரியிக்கும்மாறு கேட்டுக்கொண்டப்படுக்கும் சேற்படி பத்திரன் வாரேனும் அறுவரும் பயன்படித்தினால் அது ஏந்த தேத்திலும் எனது கட்சிக்கரண் கட்டும்படுத்தாது என்பதை இத்த பொது அறிவிப்பு ஒவ்வ தெரியிக்குக்கொண்டுராக்.

K. LOKESH BABU க.க.ப

K. LOKESH BABU BAB Madras High Court 13, 10 1st floor, 16th Avenue shok Nagar, Chennai-600083

பொது அறிவிப்பு

னது கட்சிக்காரர் திருமுத்துசியன் த/பெ பழனிச்சாமி என்.55/15 திருநகர் 2வது தெரு, திருவொற்றிபுர், சென்னை600 019ல் வகித்து வருகிறர். இவருக்கு சோத்தமான அசல் உலில் ஆவணம் திருவெற்றியூர் சாப்படுவரன் அலுவலகத்தில் 12/04/2017 அன்ற பதிபப்பேற்ற உலில் ஆவணம் (ஆவண என் 28/2017) அடக்கிய நீலதிறக் கோப்பை 13/08/2020 அன்ற ்துவன் என். 20/2017] அடக்கிய தலந்திக் கோப்பை 13/02/2020 அன்ற சென்றைக்கிரும் அறுவதிதுக்கு வத்தபோது முருகள் கோவில் அருகில் உள்ள தேவி கடையில் தேவி குடித்தவேட்டு மேற்சென்ன ஆவ்லை அடக்கிய கோப்பை தவறவிட்டாட்கிறிது தேரம்கழித்து சென்று தேடி பாந்த்தபோது கிடைக்கவில்லை. இதனை கண்டெடுப்பவர்கள், வதை முகவியிலேல் அல்லது என் கட்கிகாரா முகவரியிலோ ஒப்படைக்கவும்.

வழக்கறிஞர் 9176057147

cute: 14/107 angerer sar crimercut. Gedroun57

பொது அறிவிப்பு

பினாட் தெம்பர் L-63/33, ஜஸ்வர்யா காலளி, இந்திரா நகர், அடையார் பினட் நெய்சட் 1–53/33, ஐஸ்வர்யா காலனி, இந்திரா நகர், அடையார், சென்னை—600 020ம் வசிக்கும் எனது கட்சிக்கார் திரு திருநாவுக்குக அவர்களின் குமார் திரு 1-எத்திராழ் அவர்களுக்கு செர்த்தமான செர்த்தானது பினாட் என்.க், பினாக் தெம்பர் M-a, ஐஸ்வர்லா காலனி, இந்திரா நகர், அடையார், சென்னை—600 020ல் டி. எஸ். நெம்பர் 2 பார்ட், பினாக் தே. 12, கவிங்குன்றம் கிராவம் வின்தீரணம் 10 சுதுரடிக்கு பிரிபடாத 1/12 வது மெர்த்த விலிநீரணம் 400 சுதுரடி கொண்ட சொத்துக்கு செர்த்தமான மூல ஆவணத்தின் 31, 32 பக்கத்தை எனது கட்சிக்கார் தொலைத்து விட்டார். அசல் விக்கிறு ஆவணத் கெர் 13, 12, 1993 ஆவணை என். 45.39/1993 சார்பகியான் அவைவலை எனது கட்சிக்கார் தொலைத்து மீட்டார். அசல் மிக்கிரப ஆவணம் தேதி 13.12.1995 ஆவண என். 4539/1993 சர்பதியாளர் அலுவலகம் அடையார், மேற்கண்ட ஆவணத்தின் 31 மற்றும் 37வது பக்கத்தை யாரேலும் தன் கைவசல் வைத்திருத்தாலோ ஆல்லது கண்டெடுத்தாலோ இத்த அறிவிப்பு வெளியான 7 தினங்களுக்குள் கீழ்கண்ட முகவிக்கு தெரியப்படுத்தவும். மேற்கண்ட ஆவணத்தின் 31 மற்றும் 32 பக்கத்தை நெரியப்படுத்தவும். மேற்கண்ட ஆவணத்தின் 31 மற்றும் 32 பக்கத்தை தனது கையசம் வைத்திருந்து எனது கட்சிக்காருக்கு வில்லங்கம் ஏற்படுத்தினாவோ அல்லது தவறாக நடக்க முயன்றாவோ அதற்கு எனது கட்சிக்கார் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டார்.

R.RAMESH CHANDER, Advocate

43/11, Srinivasaperumal Koil Street,

Thiruvottiyur, Chennai -600 019. Mobile No.98410 18689.

Phone No.044-2573 1119.

E-mail: r.rameshchander@gmail.com

8கே மைல்ஸ் சாப்டவேர் சர்வீசஸ் லிமிடைட

CIN: L7200TN1993PLC101852 பதிவு ஆலுவகைப் : emish 5, சென்டாம் சாகை, 2வது மாடி, ஸ்ரீனியாஸ் டவர்ஸ், தேனாப்பேட்டன. , சொன்னை - 600 018 Tel: 044 6502 8000 Email: cs@Ramiles.com Website: https://Skmiles.com/

35வது வருடாந்கீர பொதுக்கூட்டம் கூட்டுவது தொடர்பாக உறுப்பினர்களின் சுவகத்தித்தான அறிவிப்பு

பிகின்றுள் முகளி மற்றும் வொலை என்னை பங்கு மற்று முகளின் மால்றுள்ளில் உடன்று பின்னத் மன்னை மற்று மையிலில் உடனடியாக புதிவு வெய்யாறு வேட்டுக்கொள்ளப், டுகிறார்கள். கானோலி காட்சி முலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்குகளை வைத்திருக்குற் உறுப்பினர்கள் அல்லது நிறுமனத்துடன் தங்கள் பின்னதும் முகயியை புதிவு வெய்யது உறுப்பினர்கள் மற்றும் தொலைதா நின்னதும் வாக்குப் புதிவு அல்லது வருடாந்திர் கொதுக் கூட்டம் தடை செறுப்போது பின்னதும் வாக்குப் புதிவு அல்லது ஆகியமை வருடாந்திர் பொதுக் கூட்ட அறிவியில் அனுப்பட்டும். வருடாந்திர் மேறுக் கூட்ட அறிவியு வகியனியின் இணையுகள்! எலக்காக்குமா மற்றும் கட்டத் கண்டுகள் தினையுகள்! எலக்காக்கமா மற்றுக் கட்டக் கண்டுகள் தினையுகள்! எலக்காக்கம் படையுகள்! எலக்காக்கமா மற்றும் கடக் கண்டுகள் தினையுகள்! மனையுகள்! எலக்காக்கமா பெற்றும் கூட்ட அறுகையு ஊக்கள் : www.beercla.com பற்றும் www.res ஸ்டாக் எக்கேற்ச் இணையதனக்கள் : www.beercla.com பற்றும் www.res பற்றும் CDSL: www.evotrojinda.com-க் கிகூ.க்றும். 8Qa. ezukkib சாப். வேச் எங்கோல் கிக்கேன் உறு எக்கண்

Gpdl: _summin_ 19, 2020

க. எ<u>ன்</u> விக்கண் நிருவளத்தின் தொணை ICSI auguluSemi erein. A57475

OPERATIONAL ENERGY GROUP INDIA LIMITED

CIN L40100TN1994PLC028309 Regd, Office: A, 5th Floor Gokul Arcade – East Wing No. 2 & 2A, Sardar Patel Road, Adyar, Chennai – 600 020.
P.H. No. 044-43949300, FAX: 91-44-24424156 E.Mail: natarajan@oegino lia.com Website: www.pegindia.com NOTICE

Notice is also hereby given that 28th Annual General Meeting of the Members of the Company wilbe held on Thursday, 17th September, 2020 at 11.00AM,through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the businesses as set out in the Notice of the AGM, in compliance with the applicable provisions of the Companies Art2013, the "Act) and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations. 2015 read with General Circular Nos.14/2020, 17/2020

பொது அறிவிப்பு

eiengy கட்சிக்காரர்விய திரு.K.கல்யானகத்தரம் த/பெ.கண்ணாவிரம் ngi யொத்த விஸ்தீரணம் குன்றத்தூர் அடுத்துள்ள சிறுகளத்தூரி*ல்* 3 cohet 77 Gedic, wagyù 429/1, 432, 433/1, 434/1, 435/1, 443/2, 433/1D außt willer ereinaut Careles, Bergeng Kaebunsenaggei ான்ற பெயரில் 07.04.1971 அன்று 389/1971 என்ற பத்திர எண்ணில் பூத்தமல்லி சாப்பதியாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது அவகுடைய அசல் ஆவணம் சுகுமாகி அம்மன் கோவில் தெகு நந்தம்பாக்கம், சென்னை—000 060ல் 12.8.2020 அன்று தவறிவிட்டது இதை யாரேனும் கண்டெடுத்தால் 10 நாட்களுக்குள் கீழ்கண்ட முகவரிவில் தெரிவிக்கவும். மேலும் மேற்கள்ட அசல் ஆவணத்தை யாரோறும் தவறாக உப்போகித்தாலோ அல்லது அதன் மீது உடியை ஏற்படுத்தினாயோ எனது கட்சிக்கரனர எந்தவிதத்திலும் ஆட்சேடுக்காது பதை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவிக்கின்றேல்

K.milleQuj. அட்வகேட், தெ.1, பத்சைவதி நகர், சிறுகாந்துர் அஞ்சம், eninger, Com

PUBLIC NOTICE

THIS IS TO INFORM THE GENERAL PUBLIC, that my clients 1) M. MATHIYALAGAN, S/O. Late. Muthusamy, aged about 57 years residing at No. 12/26, Pillaiyar Koli Street, Citharanjan Colony, G.K.M Colony, Chennai - 600082 and 2) KUDIARASAN, S/O. S.C. Selvaraj, aged about 71 years, residing at 128, Thomas Castle Apartments, Kumaran Nagar, West Ext. Kulathur, Chennai - 600082, the legatees of the WILL dated 18.01.2018 executed by M. Sudarmathi and registered as Document No. 7/2018 Book - b00082, the legatees of the WILL dated 18.01.2018 executed by M. Sudarmathi and registered as Document No. 7/2018 Book - 3 on the file of Sub-Registrar, Sembium, Chennai in respect of properties in Plot Nos. 5, 15 and 38 at "Sri Balaji Nagar" D.T.C.P. Govt Approval No. 1361/1991, comprised in Survey No. 165/1A at Harl Chandra Puram, Group Chinamapattai Village, Thirutani Taluk, Tiruvallur District. Thiruvalankadu, Sub Registrar, Registration District of Kanchepuram. The above said legatees have lost the above said original WILL dated 18.01.2018 registered as Document No. No. 7/2018 Book - 3 on the file of Sub-Registrar, Sembium.

No. No. 7/2016 Book - 3 on the file of Sub-Registrar, Semblum, Chennai. In spite of best efforts by my clients is not raceable. The said property is free from all the encumbrances.

Any person who finds the above said original WILL dated 18.01.2018 registered as Document No. 7 /2018 Book - 3 on the file of Sub-Registrar, Semblum, Chennal are requested to hand over the same to me or my above said clients within 7 days from the publication of this resident. Any transaction paging out reparting the above said of this notice. Any transaction carried out regarding the above said WILL by any third parties is invalid and not binding on my clients.

S. NANDAKUMAR, B.A.B.L. Dated 19th of August, 2020 4, 2nd Cross Street

V.P. Colony Ayanavaram, Chennal-600023

💽 ஒழ்சி டெக்னால்ஜீஸ் லிமிடெட்

CIN: L51909TN1990PLC019007

Seigs jamib, Ojamiojs L. sulvini, 63, OLL Justinio Geol), Ağrundanlı,
Gesimmer - 600 010, <u>Bişğilur. Websile: www.csbyseytec.com</u>,
ali: investorsilicolyseytec.com, Tei: +91 44 2645 062:83, 4308 4075

ali: investorsilicolyseytec.com, Tei: +91 44 2645 062:83, 4308 4075

answered ance (VC) / dip augus anceasis (OAVM) romb 30வது வருடாந்தீர வாதுக்கூட்டம் நடைபெறும்

30 வது வடுபரிற்ற பொறுக்கைட்டம் நடைப்பறும்
படது அற்றில்கை என்கைட்டி (2000, 177000, 302000 வற்றும் இதர பொருத்திக்கடிய
கட்டம் மற்றும் கரிட்டிர்ட்ட விவகரங்கள் ஐனரு அமைச்சும் (1074), இந்திய அக மற்றும்
பெறும் அரிட்டிர்ட்ட விவகரங்கள் ஐனரு அமைச்சும் (1074), இந்திய அக மற்றும்
பெறும் அரிட்டம் அடை என்றேர் போறி ஆம் இந்திய இறுவினர் வீறு பிரும்றுவைகள்கான,
அறிவிடியில் கண்டுள்ள சாதாரண மற்றும் சிறப்பு அழுவுவினர் வீறு பிரும்றதுகள்ள 30வறு
வருடாத்திர பொறுக் கூட்டம் புதன்கிறமை. கேட்டம் சி. 2000 அன்று மாசை 30வறு
வருடாத்திர பொறுக் கூட்டம் புதன்கிறமை. கேட்டம்கர் 11, 2000 அனறு மாசை 30வறு
அரிட்டு வரும் தேட்டம் புதன்கிறமை. கேட்டம்கர் 11, 2000 அனறு மாசை 10வர்
அமைந்த (இந்திய தேட்டம்) அனினரும் இரிட்டு இந்து ஆட்டிரும் கட்டுகள்ள (00701)
அமைந்த நடைபெறும் சையட்டு மிறைக்கு வருக்கையின் (00701)
அமைந்த மடியத்திய தேட்டம் அண்ணத்து மற்றும் விடுப்பின் வடிய மற்றும் 2019-2020-ம்
நிற் ஆண்டிக்கான மழடாத்திர் முறிகை அதியாம் அனுவின் மற்றும் பெறுமைகள்ள மற்றும்படிரும் அமைந்த விடை அறிவி சமைக்கும்.
இது இண்டிருக்கான மறுடாத்திர் மறிக்கை அதியாம் அனுவி சமைக்கம். முறிம் கொணுகம் முறுமைகள்ள மறிவுடும்படிற்கும் முலக்கின் மற்றும் போறுக்கையை வடியிறும் விடியினர்கள்ள வரும் மாகுக்குள்ள உறும்போக்கள் இதியிடியில் அமைந்திய முலக்கின் மிறும் மேனவன் சமைக்கிற அனிக்குடம் இதுபடியில் அமக்கின் வின்னஞ்சும் வைதும் மேனைக்கால் மற்றும் பெறுக்கள் கரும்கள் விடுக்கிய முறிய விடியிக்கியின்றும் மனும் சென்கிய விறும் பெறும் மிறும் பெறுக்கும். அரும்பான்கின் இணையுக்கிய வின்குற்றும் வரும்பட்டுக்குர்கள்கள் வடுப்பதின் இணையுகள் விடியிடியில் விக்கிகிறம் முறை மேக்கியின்றும் பண்டுக்குர்கள்கள் வடுப்பதின் இனையுக்கிய வந்தியில் மாக்கிகித்திற்றனரு. பின்னதுகள் மாக்குரியின் மறிவியின்றும் பொறுக்குற்குர்கள்ளது வின்னதுகள்

(655 ல்கிட்ட்) எலக்கள்கோன மற்று படை இடை மே நம் கிடைக்கும் கிணை காக்கக்பின் அலக் காக்ககிக்கும் முறை பின்னனு வாக்ககிக்கும் கருடாதிர போத்க கூட்ட அறிகியில் காடுள்ள அறுவக்கம் இருந்த மாக்களிக்கும் வூட் நடுபின்வதல்கு வழுக்கட்டும் வி வடியில் பங்குகளை காவதிறுக்கும் உறுபின்வதல்கு பின்ன முடிய செய்யத் உறுபின்னதல்கும் தொகையூரதில் இதந்த குறித்த அறிகியில் வழங்கப்படும் மேறும் கிடைகள் இறுவாதி கிடைகும். இத் நொடர்காக கிடைக்குக்கும் உறுபின்கள் வ பர்கைவேற்கற் கே. நக்கிகர்கள், அறிகிகர் கொதைத்தில் மறு கருடாதிர் கொதுக் கூட்ட அறிகிகர் கொதைத்தில் உறுபின்களுக்கு அல்களின் செயைத்தில் முக்கிகளுக்கு விளகிக்க குடியிக்காவுக்கு அல்களின் செய்யத்தில் நடித்திகள் குடியிக்காவுக்கு அல்களின் செய்யத்தில் நடித்திக்குக்கு விளகிக்கு குடியிக்களையுக்கு அல்களின் செய்யத்தில் இது கிடக்காவு குடியிக்கள்

🚜 டி.டி.கே. ஹெல்த்கேர் லிமிடெட்

பதிவு அழுவமைம் : கண். 6, கதீட்தல் ரோடு, சென்னை 600 086 கே: L24231TN1956PL5003H47 Websile, www.thheathcare.com

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

Cungal egyptiámsent ubgya Bu 12.06.2020 Registro. n Ingywentent etc. 2.2013 - dra Registrostant etc. 2.2013 - dra

(பூப்தியாளர் எற்றும் மன்றைறு அகன்படும் / அமைப்தி நெள்க பாரோற்றமான கடியில் இருந்து பாரோத்து பாராக்கும். அறிகி கடியில் கின்றைக்கு அகையில் புகிகிக்கும் தட்டியின்றில் அடியில் நடியில் அம்பட்டுமின் குடியில் அம்பட்டும் கின்றும் கடியில் நடியில் அம்பட்டும் கின்றும் கடியில் புகிகிக்கும் அம்பட்டும் கடியில் புகிகிக்கும் கடியில் புகிகிக்கும் கடியில் கட